மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 214. திரு. எம். பூராசாமி. மாண்புமிகு தொழில்துறை அமைச்சர்.

214—

நாகப்பட்டினம்–காயிதே மில்லத் மாவட்டத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்திற்காக நிலம் கொடுத்த குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பும், நஷ்டஈடும் வழங்குதல்

*** 19464—திரு. எம். பூராசாமி:**

மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) நாகப்பட்டினம்-காயிதே மில்லத் மாவட்டத்தில், ONGC-க்காக நிலத்தைக் கொடுத்த குடும்பத்தினருக்கு நஷ்ட ஈட்டுடன் வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறதா?

(ஆ) ஆம் எனில், அதன் விவரம் என்ன?

மாண்புமிகு திரு. ம. சின்னசாமி, தொழில் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) இல்லை.

(ஆ) கேள்விக்கு இடமில்லை.

திரு. எம். பூராசாமி: பேரவைத் தலைவர் அவர்களே, நாகப்பட்டினம்-காயிதே மில்லத் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி.-க்காக நிலத்தைக் கொடுத்தவர்கள் ஏராளமான பேர்கள் இருக்கிறார்கள். அந்த நிலத்தைக் கொடுத்தவர்களுக்கு நஷ்ட ஈடும் உடனே கொடுக்கப்பட வேண்டும். அதுமட்டும் போதாது. அந்த நிலத்தைக் கொடுத்தவர்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அவசியம் ஒருவருக்காவது வேலைவாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன். இதுகுறித்து மிக்க கருணையோடு இதய தெய்வம் புரட்சித் தலைவி அவர்களுடைய அரசில் ஆவன செய்யப்படுமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ம. சின்னசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நாகப்பட்டினம்-காயிதே மில்லத் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி என்று சொல்லப்படுகின்ற எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்திற்கு நிரந்தரமாக நிலங்கள் இதுவரை கையகப்படுத்திக் கொடுக்கப்படவில்லை. தற்காலிகக் குத்தகை அடிப்படையில்தான் அங்கே நிலங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே, அதற்கு நஷ்ட ஈடு என்கிற பிரச்சினை எழுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. எம். பூராசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நெய்வேலியில் கொடுக்கின்றார்கள். நஷ்ட ஈட்டுடன் வேலைக்கும்

1994 ஏப்ரல் 6]

வாய்ப்புக் கொடுக்கிறார்கள். அதுபோல நாகை-காயிதே மில்லத் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி-க்காக நிலம் கொடுத்தவர்கள் ஏராளமான பேர்கள் இருக்கிறார்கள். எனவே, அவர்களை அணுகி வேலைவாய்ப்புத் திட்டத்தில் முதலிடம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு நஷ்ட ஈட்டையும் உடனே வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். அமைச்சர் அவர்கள் இதைக் கருணை உள்ளத்தோடு கவனிப்பாரா என்று மீண்டும் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ம. சின்னசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தற்காலிகக் குத்தகை அடிப்படையில் இந்த நிலங்கள் வழங்கப்படுகின்ற காரணத்தினால், இந்தத் துரப்பணப் பணிகள் முடிந்தவுடன் அந்த நிலங்கள் எல்லாம் நிலத்தினுடைய உடமையாளர்களுக்குத் திரும்ப ஒப்படைக்கப்படும். அப்போது அந்த நிலத்தை சீர்படுத்துவதற்குண்டான தொகை மட்டும் வழங்கப்படுகிறது. மேலும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் அதாவது ஓ.என்.ஜி.சி. ஒரு மத்திய அரசு நிறுவனம் ஆகும். அந்நிறுவனத்திற்கு தற்காலிகக் குத்தகை அடிப்படையில் நிலங்களை ஒப்படைக்கும்போது வேலைவாய்ப்பு அளிக்கின்ற கேள்வி எழவில்லை. இத்தகைய இடங்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு இதுவரை வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதைப்போல நஷ்ட ஈடும் அளிக்கப்படவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முற்பகல் 10.50

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. து. மூர்த்தி.

திரு. து. மூர்த்தி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அப்படி அந்த நிலத்தைக் கையகப்படுத்துகிறபோது தொழில்நுட்ப அளவில் படித்திருக்கிற டெக்னீசியன்களுக்கு வேலை கொடுப்பது போல், ஓ.என்.ஜி.சி-க்கு நிலத்தைக் கொடுத்த குடும்பத்தினர்களுக்கிடையே பாமரர்களும் அதிகமாக இருப்பதால் கல்வித் தரத்தின் அடிப்படையில் இல்லாமல், சாதாரண பாமர மக்களும் பணி செய்திடும் வகையில். தகுதியுடையவர்களுக்குப் பணிகளை வழங்கிட மாண்புமிகு தமிழக காவல் தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களுடைய அரசு மத்திய அரசை வற்புறுத்துமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ம. சின்னசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரு தொழில் நிறுவனத்திற்கு நிலத்தைக் கொடுக்கின்றபோது நிலத்தினுடைய சொந்தக்காரர்கள் அந்த நிலத்தை முழுமையாக அந்தத் தொழிற்சாலைக்கு ஒப்படைக்கும்போதுதான் அவர்களுடைய வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கிற ஆணை இருக்கிறது. இந்த ஓ.என்.ஜி.சி.-யைப் பொறுத்தவரையில் குத்தகை அடிப்படையில் நிலத்தைக் கொடுத்திருக்கிற காரணத்தால், அந்தப் பிரச்சினை எழ வாய்ப்பில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. ஜி. பழனிசாமி.

திரு. ஜி. பழனிசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நாகை-காயிதே மில்லத் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. மூலமாக எண்ணெய் எரிவாயு எடுக்கின்ற நரிமணத்தில் நிலத்தை விட்டுக் கொடுக்கக்கூடிய விவசாயிகளிடத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் ஏற்கனவே செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் அந்த நிலத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை அரசு அறியுமா? அப்படி எடுக்கிறபோது அங்கே இருக்கக்கூடிய படித்த இளைஞர்களுக்கு அந்த மாவட்டத்தில் முன்னுரிமை கொடுப்பதாக ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. சமீபத்தில் அந்த மாவட்டத்தில் இருந்து மட்டுமல்ல; தமிழகத்தில் படித்திருக்கிற, பொறியியல் கல்லூரியில் படித்து இருப்பவர்களை வேலைக்கு எடுப்பது இல்லை. அதற்கு மாறாக ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் உள்ள அங்கே தொழிலில் ஈடுபடக்கூடியவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஆகவே, தமிழ்நாட்டில் அந்த மாவட்டத்தில் இருக்கிற படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? அதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிந்து அதற்குரிய நடவடிக்கை எடுப்பார்களா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ம. சின்னசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எனக்குக் கொடுத்திருக்கிற குறிப்பில் அந்த ஒப்பந்தம் பற்றிய தகவல் இல்லை. எனவே மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தனியாகக் கேள்வி போட்டால் விரிவான பதில் தரப்படும். அதுமட்டுமல்லாமல் மேலும் மாண்புமிகு உறுப்பினர் திரு. பழனிசாமி, மாண்புமிகு உறுப்பினர் திரு. பூராசாமி, மாண்புமிகு உறுப்பினர் திரு. மூர்த்தி இவர்களையெல்லாம் வைத்துக் கொண்டு ஓ.என்.ஜி.சி. அதாவது இயற்கை எரிவாயுக் கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளையும் அழைத்து நானே பேச்சுவார்த்தை நடத்தி அதற்குத் தீர்வு காண்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. எஸ். ஆசைமணி.

திரு. எஸ். ஆசைமணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சொன்னது போல இந்த ஓ.என்.ஜி.சி. துறையினர் துரப்பணம் செய்கின்ற நேரத்தில் குத்தகை அடிப்படையில் நிலத்தை எடுத்தாலும் துரப்பணம் செய்கின்ற நேரத்தில் அதில் எண்ணெய் கிடைத்ததற்குப் பின்னால் அதை அவர்கள் நிரந்தரமாக வைத்துக்கொள்கிறார்கள். அது மட்டுமல்ல, பக்கத்திலே அந்த எண்ணெய் எடுத்ததற்குப் பின்னர் இன்றைக்கு எம்.ஆர்.எல். நிறுவனம் அங்கே ஒரு பெரிய தொழிற்சாலையைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் பாரத் பெட்ரோலிய நிறுவனம் அங்கே எண்ணெய் சேகரிப்பதற்காக பெரிய தொழிற்சாலையைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவைகள் எல்லாம் மத்திய அரசின் நிறுவனங்களாக இருக்கிற காரணத்தால் அந்த

எம்.ஆர்.எல்: பாரத் பெட்ரோலியம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் எடுக்கின்ற இடங்களில் இந்த நிறுவனங்களுக்கு இடங்களைக் கொடுத்தவர்களுக்காவது குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலைக் கொடுப்பதற்கு அரசு பரிந்துரை செய்யுமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ம. சின்னசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏற்கனவே நான் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். இந்த நிலத்தைப் பொறுத்தவரையில் தற்காலிகமாக குத்தகை அடிப்படையில் தான் நிலத்தை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, வேலைவாய்ப்பு பற்றியெல்லாம் தனியாகக் கேள்வி போட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தோடு கலந்து பேசி ஆவன செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: டாக்டர் க. கோபால்.

டாக்டர் க. கோபால்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நாகை-காயிதே மில்லத் மாவட்டம் நரிமணம் என்ற பகுதி என்னுடைய தொகுதியில் இருக்கிறது. கிட்டத்தட்ட அந்தப் பகுதியில் 500 பேருக்கும் மேற்பட்டவர்களுடைய நிலத்தை அவர்கள் கையகப்படுத்திக்கொண்டு இன்று எம்.ஆர்.எல். மற்றும் ஐ.பி.பி. போன்ற நிறுவனங்கள் எல்லாம் ஆலைகளைக் கட்டிக்கொண்டு இருக்கிற இந்த வேளையில் அந்தப் பகுதியில் படித்த இரசாயன பட்டதாரி மாணவர்கள், டிப்ளமோ படித்த மாணவர்கள் எல்லாம் வேலையில்லாமல் இருக்கிற சூழ்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள மக்கள், குறிப்பாக நிலங்களை அந்த நிறுவனத்திற்குக் கொடுத்த குடும்பத்திற்காவது எந்தவிதமான மாவட்ட வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமும் இல்லாமல் நேரடியாக வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அரசு ஆவன செய்யுமா? மத்திய அரசுடன் அதைப்பற்றி கலந்து ஆலோசிக்குமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ம. சின்னசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இது குறித்து மாநில அரசு மத்திய அரசோடு பேசி ஒரு தகுந்த முடிவு எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முற்பகல் 10.55

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. ஆர். கோடிமாரி.

திரு. ஆர். கோடிமாரி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இப்போது கேட்ட கேள்விகள் குறித்த அந்த மூன்று பேக்டரிகளும் என்னுடைய தொகுதியிலேதான் இருக்கின்றன. நான் அந்த பேக்டரிக்குச் சென்று, என்னுடைய தொகுதியிலே இருக்கிற படித்த இளைஞர்களுக்கு—தொகுதி மக்கள் சிலர் என்னிடம் அணுகுகிறார்கள் – முன்னுரிமை கொடுத்து நீங்கள் வேலை வழங்க வேண்டுமென்று கேட்டோம். அவர்களும்

அந்த ஆலைகளை நிறுவுவதற்கு முன்பாக, 'சட்டமன்ற உறுப்பினர் அவர்களே, இந்த ஆலைகள் நிறுவுகின்ற வேலைகள் முடிந்தவுடன் தொகுதியிலேயுள்ள படித்த மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து, வேலைவாய்ப்பு வழங்குவோம்' என்று சொன்னார்கள். இப்போது ஆலைகளும் வந்து, வேலைகளும் தொடங்கப்பட்டு விட்டன. இப்போது நாங்கள், 'என்ன சார், தொகுதியிலுள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்குங்கள்' என்று கேட்டபோது, அவர்கள் சரியான பதிலைச் சொல்லாமலே தட்டிக்கழித்து வருகிறார்கள். ஆகவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள், இதனைக் கருத்தில் கொண்டு, நாகை தொகுதி வாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பட நடவடிக்கை எடுப்பார்களா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ம. சின்னசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் ஏற்கனவே தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். இப்படிப்பட்ட பிரச்சினை குறித்து மாண்புமிகு உறுப்பினர் அவர்கள், யாரிடத்தில் என்ன பேசினார்கள் என்ற விவரம் எனக்குத் தெரியவில்லை. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கோரிக்கை கொடுத்தால், சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளை அழைத்துப் பேசி, தகுந்த முடிவு எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 215, திரு. பி. வி. இராஜேந்திரன் இருக்கையில் இல்லை. அவருக்குப் பதிலாக திரு. சி. ஞானசேகரன், மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர்.

215—

சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு டெரிக்காட்டன் சீருடை இலவசமாக வழங்குதல்

*** 22768—**திரு. பி. வி. இராஜேந்திரன்:

மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு இப்போது வழங்கப்படும் பருத்தித் துணியைத் தவிர்த்து டெரிக்காட்டன் துணியில் இலவச சீருடை வழங்கிட அரசு முன்வருமா?

மாண்புமிகு திருமதி இரா. இந்திரகுமாரி, சமூக நலத்துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

இல்லை.

திரு. சி. ஞானசேகரன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள், பருத்தித் துணியைத் தவிர்த்து டெரிக்காட்டன் துணி கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, இல்லை என்கிற பதிலைத் தந்து இருக்கிறார்கள். இப்போது கொடுக்கப்படுகிற